

	Listening Comprehension Practice By BangMandarin Set 12		
Audio Title	zhǔ chí rén zài gēn tāng xiān shēng 主持人在跟唐先生 liáo tā zài yǎng lǎo yuàn de gōng 聊他在养老院的工 zuò jīng lì 作经历	IB Theme Topic	社会组织 Social Organization
Duration	5 分 41 秒	Level	Ab initio
Key Words	tuì xiū gōng zuò yǎng lǎo yuàn 退休 工作 养老院		
Script			
<p>zhǔ chí rén dà jiā hǎo duì wǒ zuì jìn yòu fā xiàn le yí gè fēi cháng yǒu qù de shì er jiù shì yí gè bǎo zàng de tāng xiān shēng 主持人：大家好，对我最近又发现了一个非常有趣的事儿，就是一个宝藏的唐先生。</p> <p>wǒ jué de tā de shēng huó fēi cháng tè bié suǒ yǐ jīn tiān wǒ men jiù liáo yí liáo tā de shēng huó hé gōng zuò nà nín xiān zuò gè zì wǒ 我觉得他的生活非常特别，所以今天我们就聊一聊他的生活和工作。那您先做个自我 jiè shào 介绍。</p> <p>tāng xiān shēng hǎo hǎo wǒ zuò gè zì wǒ jiè shào ā wǒ shì liù shí nián dài chū shēng de yí wèi xiàn zài kě yǐ shuō shì lǎo nián rén 唐先生：好好，我做自我介绍啊，我是六十年代出生的一位，现在可以说是老年人， shì ba cóng xiǎo fèn dòu dào xiàn zài yóu qí tuì xiū yǐ hòu ā shì qing fǎn dào gǎn jué dào gèng duō le zhè lǐ miàn ne yǒu nà me 是吧？从小奋斗到现在，尤其退休以后啊，事情反倒感觉到更多了，这里面呢，有那么 jǐ gè fāng miàn shǐ wǒ gèng fán máng 几个方面使我更繁忙。</p> <p>zhǔ chí rén nà wǒ xiān wèn yí xià nà nín tuì xiū jǐ nián le 主持人：那我先问一下那您退休几年了？</p> <p>tāng xiān shēng wǒ tuì xiū nián le 唐先生：我退休12年了。</p> <p>zhǔ chí rén nián tuì xiū nà nín shì liù shí suì tuì xiū hái shì liù shí suì yǐ qián jiù tuì xiū le 主持人：12年退休，那您是六十岁退休还是六十岁以前就退休了。</p> <p>tāng xiān shēng liù shí suì tuì xiū liù shí suì tuì xiū 唐先生：六十岁退休，（六十岁退休）。</p>			

zhǔchírén nà nín néngbunéng jiǎng yī jiǎng nín yītiān xiànzài yītiān de shēnghuó dōushì shénmeyàng ā wǒ měitiān ne dàyuē
主持人：那您能不能讲一讲您一天现在一天的生活都是什么样？啊，我每天呢，大约
zǎochén liùdiǎn è jiù dào wǒ de gōngzuò gǎngwèi èn suīrán niánlíng zhème dà shì ba nénggòu zuò diǎn huóér wǒ gǎnjué
早晨六点。呃，就到我的工作岗呃，虽然年龄这么大，是吧？能够做点活儿，我感觉
duì rénshēng shì bǐjiào hǎo de yīgè xuǎnzé zǎoshàng liùdiǎn niánqīngrén tīng yíxià yī shì duànliàn shēntǐ le èr shì
对人生是比较好的一个选择。（早上六点，年轻人听一下），一是锻炼身体了，二是
ne yòu zuò diǎn zìjǐ xǐhuan zuò de shìqíng shì ba zài jiùshì ne wǒ de lǎobànr hé biérén yíkuàier kāi le gè
呢，又做点自己喜欢做的事情，是吧？再就是呢，我的老伴儿和别人一块儿开了个
yǎnglǎoyuàn bāng tāmen zuò diǎn shìqíng èn wǒ gǎnjué gèng yǒuyì yì èn bùzhǐ shì zìjǐ jiā de yīgè shìyè de
养老院。帮他们做点事情，嗯，我感觉更有意义。嗯，不只是自己家的一个事业的
wèntí èn wǒ juéde hé lǎoniánrén zài yíkuài èn wéi tāmen zuò diǎn shìqíng duì zìjǐ de rénshēng yěshì yíjiàn
问题，嗯，我觉得和老年人在一块，嗯，为他们做点事情，对自己的人生也是一件
hǎoshì
好事。

zhǔchírén èn nà wǒmen dōu zhīdào xiànzài zhōngguó jìnrù le lǎolíngshèhuì hěn kěnéng hěnkuài jiù huì jìnrù shēndù
主持人：嗯，那我们都知道现在中国进入了老龄化社会，很可能很快就会进入深度
lǎolíngshèhuì suǒyǐ gēn lǎoniánrén xiāngguān de chǎnyè huòzhě zhíyè dūhuì yuèlái yuè duō
老龄化社会，所以跟老年人相关的产业或者职业都会越来越多。

tángxiānshēng zhège shìqíng ne zhǔyào qù zuò ne zài yǎnglǎoyuàn wéi lǎoniánrén zuò diǎn fúwù gōngzuò èn shì ba
唐先生：这个事情呢，主要去做呢，在养老院为老年人做点服务工作，嗯，是吧，
bǐfāngshuō nǎxiē ne èn nǐ bǐrúshuō xiàng zhège hòuqín fāngmiàn gěi tāmen è wéixiū wéixiū yíxiē dōngxī lǎ shì
比方说哪些呢？嗯，你比如说像这个后勤方面，给他们呃维修维修一些东西啦，是
ba bāngzhù tāmen ne shǐyòng yíxiē diànlǐ lǎ shì ba zài jiùshì lǎoniánrén yǒudiǎn yìwài èn mánghuo mánghuo shì
吧？帮助他们呢使用一些电器啦，是吧？再就是老年人有点意外，嗯，忙活忙活，是
ba yǎnglǎoyuàn hái yǒu hěnduō záshì bǐrú yǎng yǎnghuā yǎng yǎng yú chuàngzào yí gè liáng hǎo de huánjìng shì ba shì
吧？养老院还有很多杂事，比如养养花、养养鱼，创造一个良好的环境，是吧？使
lǎoniánrén gèng gāoxìng yíxiē zhè jiùshì wǒ měitiān mángmánglùlù zuò zhè me yí gè gōngzuò dà yuē měi tiānyīng gāi shì zài xiǎoshí
老年人更高兴一些，这就是我每天忙忙碌碌做这么个工作，大约每天应该是在12小时
zuǒ yòu
左右。

gōngzuò de shíjiān xiǎoshí dá dào èn tǐngzhǎng le nà wǒ jiù hěn hàoqí nín yǐqián shì zuò xiāngguān de
主持人：工作的时间12小时达到，嗯，挺长了。那我就很好奇，您以前是做相关的
gōngzuò ma háishì bù yí yàng de zhuǎnháng zuò lìng wài de gōngzuò
工作吗？还是不一样的，转行做另外的工作？

tángxiānshēng nà búshì zuò zhèyàng de gōngzuò zhège shì ǒu'ěr jiān zǒu dào zhè yí bù le shì ba cái zuò de yǐqián ne
唐先生：那不是做这样的工作，这个是偶尔间走到这一步了是吧？才做的。以前呢，
zài jīguān lǐ gōngzuò kěyǐ shuōshì yí gè pǔtōng de yí gè gānbù èn yú zhège gōngzuò ne fēichángyuǎn èn zhè
在机关里工作，可以说是一个普通的一个干部，嗯，于这个工作呢，非常远，嗯，这
yěshì méi xiǎngdào jìrán wǒ de qīnshǔ dōu yǐjīng gān dào zhè xiàng gōngzuò le suǒyǐ wǒ cái zuānjìn qù shì ba zuò diǎn
也是没想到，既然我的亲属都已经干到这项工作了，所以我就钻进去。是吧，做点

zìjǐ xiǎng zuò de shìqíng yě xiǎng bāngzhù lǎorén zuò diǎn shìqíng cóngzhōng guó de chuántǒng láishuō ne shì ba èn wéi
自己想做的事情，也想帮助老人做点事情，从中国的传统来说呢，是吧，嗯，为
lǎoniánrén zuò diǎn shìqíng jī dé
老年人做点事情，积德。

zhǔchírén duì ā chuántǒngguānniàn nà nín shuō le zuò zhège yǎnglǎoyuàn gōngzuò de lèqù hái yǒu hǎochu nà zài zuò de
主持人：对啊，传统观念。那您说了做这个养老院工作的乐趣还有好处，那在做的
guòchéngzhōng yǒumeyǒu hěnduō shíjī de kùnnán jiùshì zhēnzhèng de kùnnán huòzhě nàxiē fánǎo shì shénme
过程中有没有很多实际的困难，就是真正的困难或者那些烦恼是什么？

tángxiānshēng yǒu nà shì hěnduō le zhège xiànzài zánmen zhège yǎnglǎoyuàn ne zhù jìn le lǎorén juédàduōshù dōushì
唐先生；有，那是很多了，这个现在咱们这个养老院呢，住进了老人。绝大多数都是
zài jiā lǐ zìjǐ de zǐnǚ yǐjīng hùlǐ bùliǎo le èn yóuqíshì xiǎonǎo wěisuǒ de rén bǐjiào duō shì ba nǎo jíbìng
在家里自己的子女已经护理不了了。嗯，尤其是小脑萎缩的人比较多吧？（脑疾病

de duì jīngshénzhuàngtài dōu búshì hěn hǎo èn shēntǐ zhuàngtài yě búshì hěn hǎo cái xuǎnzé dào yǎnglǎoyuàn èn
的）对，精神状态都不是很好，嗯，身体状态也不是很好，才选择到养老院。嗯，

yǎnglǎoyuàn zhège zhège hángyè zài shíjī nián qián zài shèhuì de kǒubēi bìngbúshì hěn hǎo duì èn hěnduō lǎoniánrén
养老院这个，这个行业，在十几年前在社会的口碑并不是很好对，嗯，很多老年人。

búyuàn yì qù yǎnglǎoyuàn èn shì ba fēicháng dīchù érqiě hǎoxiàng qù le yǎnglǎoyuàn gǎnjué dào hǎoxiàng jiùshì
不愿意去养老院，嗯，是吧，（非常抵触），而且好像去了养老院，感觉到好像就是

kǒubēi jiù bùhǎo zǐnǚ bùxiào gěi sòng qù le shì ba děngděng dànshì ne shíjī zhēnzhèng jiēchù dào yǎnglǎoyuàn
口碑就不好，子女不孝，给送去了是吧？等等。但是呢，实际真正接触到养老院，

èn shíjīshàng bìngbúshì zhèyàng èn shì ba èn xiànzài de yǎnglǎoyuàn hé shíjī nián shènzhì shì jǐ shí nián de
嗯，实际上并不是这样，嗯，是吧？嗯，现在的养老院和十几年甚至是几十年的

yǎnglǎoyuàn zhèshì wánquán liǎng gè gàiniàn duì ba xiànzài de yǎnglǎoyuàn ne guójiā guǎnlǐ bǐjiào yán ér qiě ne tiáo
养老院，这是完全两个概念，对吧？现在的养老院呢，国家管理比较严，而且呢？条

jiàn yě bǐ jiào hǎo duō le
件也比较好了。

Notes:

In spoken Chinese conversations, people often use fillers such as “嗯”，“对”，“啊”，“呃”，which do not carry specific meanings. In transcripts, these fillers may sometimes be included and sometimes omitted. In addition, because speakers are often **thinking while speaking**, they may repeat certain words or sentences in oral interactions. The text in parentheses is the other person's brief acknowledgment.

Answer Key (ab initio)			
Q. Number	Answers	Explanation	Your learning notes
1.	A	wǒ men jiù liáo yī liáo tā de shēng huó hé gōng zuò “我们就聊一聊他的生活和工作”， we will chat about his life and work	
2.	A	wǒ shì liù shí nián dài chū shēng de yī wèi “我是六十年代出生的一位...”， was born in 60s	
3.	E	tuì xiū yǐ hòu shì qíng fǎn dào gǎn jué dào gèng duō le “退休以后事情反倒感觉到更多了”， there are more things after retirement	
4.	F	wǒ tuì xiū shí èr nián le “我退休十二年了”， I have retired for 12 years	
5.	6点 Or 早上六点	wǒ měi tiān dà yuē zǎo shàng liù diǎn dào wǒ de gōng zuò gǎng wèi “我每天大约早上六点到我的工作岗”， I every day, arrive at my work at 6:00	
6.	中国	xiàn zài zhōng guó jìn rù le lǎo níng shè huì “现在中国进入了老龄社会”， now China is entering aging society	
7.	12个 小时	dà yuē měi tiān shì 12 xiǎo shí zuǒ yòu “大约每天是12小时左右”， about 12 hours a day	
8.	C	gěi tāmen wéixiū dōng xī bāng tāmen shí yòng diàn qì hái yǒu hěng duō “给他们维修东西，帮他们使用电器，还有很多 zá shì bǐ rú shuō yǎng yāng huā yǎng yú 杂事，比如说养养花，养养鱼”， fix things for them, help them to use appliances, and do other chaos, like looking after flowers and fish	
9.	B	bù shì zuò zhè xiàng gōng zuò lí zhè ge gōng zuò fēi cháng yuǎn “不是做这项工作.....离这个工作非常远”， not this job, very far from this job	

10.	C	<p>dàduōshù dōushì zài jiā lǐ zì jǐ de zǐ nǚ yǐ jīng hù lǐ bù liǎo, “大多数都是在家里自己的子女已经护理不了，</p> <p>jīngshén zhuàngtài dōu bú shì hěn hǎo, shēn tǐ zhuàngtài yě bú shì hěn hǎo 精神状态都不是很好，身体状态也不是很好”，</p> <p>most of people are not able to be taken care of by their children, mental and physical status are not good</p>	
11.	C	<p>xiàn zài de yǎng lǎo yuàn hé shí jǐ nián shèn zhì shì jǐ shí nián de yǎng lǎo yuàn wán “现在的养老院和十几年甚至是几十年的养老院完</p> <p>quán shì liǎng gè gài niàn 全是两个概念”， old people house nowadays compared to those a decade ago, or many decades ago are completely two different concepts</p>	